



□□□□ □□□□□ □□□□ □□□□, □□□ □□□□□□□□□ □□□ □□□□□ □□□  
□□□□□□□□ □□□□□□□ □□□ □□□ □□□ □□□□□□ □□□□□□□□ □□□□  
□□□ □□□ □□□□□ □□□□ □□□□□□ □□ □□□ □□□□□□□□ □□□ □□□□□ □□  
□□□□□□□□□ □□□□□□□ □□□ □□□ □□□□□

жизни, чтобы не было опасности для жизни и здоровья. Важно помнить, что даже если вы не чувствуете себя опасно, это не значит, что вы не можете быть опасны для других. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других.

Важно помнить, что опасность может быть не только физической, но и эмоциональной. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других. Это может быть связано с тем, что вы можете не заметить опасность, или вы можете не знать, как реагировать на нее.

Опасность может быть не только физической, но и эмоциональной. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других. Это может быть связано с тем, что вы можете не заметить опасность, или вы можете не знать, как реагировать на нее.

Опасность может быть не только физической, но и эмоциональной. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других. Это может быть связано с тем, что вы можете не заметить опасность, или вы можете не знать, как реагировать на нее.

Опасность может быть не только физической, но и эмоциональной. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других. Это может быть связано с тем, что вы можете не заметить опасность, или вы можете не знать, как реагировать на нее.

Опасность может быть не только физической, но и эмоциональной. Поэтому всегда нужно быть осторожными и не делать ничего, что может привести к опасности для себя и других. Это может быть связано с тем, что вы можете не заметить опасность, или вы можете не знать, как реагировать на нее.

ପାଇଁରେ ପାଇଁରେ ପାଇଁ: ପାଇଁ ପାଇଁ ପାଇଁ, ପାଇଁ ପାଇଁରେ ପାଇଁ  
ପାଇଁରେ ପାଇଁ  
ପାଇଁ ପାଇଁ ପାଇଁରେ ପାଇଁରେ ପାଇଁରେ ପାଇଁରେ ପାଇଁରେ ପାଇଁରେ  
ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ ପାଇଁ